

Die verborgene Geschichte des vierzigsten Verses – Nummer vierundzwanzig

Ézéchiél numéro cinq

Jeff Pippenger

2026-08-10

No trecho de Testimonies, volume cinco, que temos estado a considerar há já alguns artigos, somos informados acerca da visão do templo dada a Ezequiel, Isaías e João:

“Masomo haya ni kwa faida yetu. Tunahitaji kuitegemeza imani yetu juu ya Mungu, kwa maana mbele yetu kabisa kuna wakati utakaoziharibu nafsi za wanadamu. Kristo, juu ya Mlima wa Mizeituni, alikumbusha hukumu za kutisha ambazo zilipaswa kutangulia kuja Kwake kwa mara ya pili: ‘Mtapata kusikia habari za vita na matetesi ya vita.’ ‘Taifa litaondoka kupigana na taifa, na ufalme kupigana na ufalme; kutakuwako njaa, na tauni, na matetemeko ya nchi mahali mahali. Hayo yote ndiyo mwanzo wa huzuni.’ Ingawa unabii huu ulipata utimizo wa sehemu katika kuangamizwa kwa Yerusalemu, una matumizi ya moja kwa moja zaidi kwa siku za mwisho.”

日亚月初九

Tisha B’Av, qui signifie en hébreu « le neuvième jour d’Av », est le jour juif qui commémore la destruction à la fois du Premier Temple par les Babyloniens en 586 av. J.-C. et du Second Temple par Titus en l’an 70. Ces deux destructions eurent lieu à la même date du calendrier — le 9e jour du mois hébreu d’Av (tombant généralement en juillet ou en août dans le calendrier grégorien). Lorsque Sœur White met en parallèle la destruction de Jérusalem et le « temps qui éprouvera l’âme des hommes » dans les derniers jours, elle désigne deux destructions qui illustrent toutes deux la loi dominicale imminente.

Le verset seize de Daniel onze représente cette loi du dimanche et correspond au verset quarante et un. Dans Ézéchiél, la destruction de Jérusalem est employée pour illustrer la séparation des vierges sages et des vierges folles lors de la loi du dimanche. Ézéchiél était captif à Babylone lorsqu’il fut miraculeusement transporté à Jérusalem pour contempler cette même séparation aux chapitres huit à onze.

Haan yitte koodee no lebolol makko aabitaaka e hitaande jeegom, e lewru jeegom, e nyalnde jeegom nde lewru, nde mi joodii e suudu am, mawbe Yahuuda en joodii yeeso am, nde jungo Joomiraado Alla jippi don e am. Sey mi yidi, kadi doo nandi e bayyannde hiite: gilla e bayyannde lewli mum faa les, hiite; e gilla e lewli mum faa dow, no bayyannde njalngal, no mbeldê ambar. Sey o wadi nandi e nanngol jungo, o nangi kammbol hoore am; Ruuhu on teddinii yam hakkunde lesdi e kammu, o wadi yam e njiilaw Alla yaaki Urusaliima, to dammugal daande nduttinde ndu yeehata e helloore, toon woni joodorgal nataange kañum ka suunyinol, ka wadata suunyinol. Esekiel 8:1–3.

Les quatre chapitres, du huit au onze, constituent une description de la séparation; et Sœur White, en commentant Ézéchiél neuf, identifie non seulement qu'il s'agissait du même scellement que celui d'Apocalypse chapitre sept, mais aussi que Jérusalem représente l'Église adventiste du septième jour de Laodicée dans les derniers jours.

نیرخ الایلی عوحنوئی الو، مفسفنأ مهی حورلا مهفار حبسب نوي ال نیذلی حی حیسم نول یخن، قنیدملا فی هءارو او: «حبذلأ سلسأ مهیدیأ فی نیذلا لاجرلا، هللأ کی بئرلاو. هللا متخ نوکرتی، یراذعلاو، بآشلأو خیشلأ ءانفلأ یتح اولتقا. اوفطعت الو، مکنی عأ قفشأ ال؛ اوبرضاو اؤدتباف.» «یسدم نم اؤدباو؛ قمسلا هیلع ناسن! نم اوبرتقت ال نکل و؛ ءاسنلاو، راغصلال افطألاو یتیبلا مأم اوناک نیذلا خویشلأ نم.

«Ici, nous voyons que l'Église — le sanctuaire du Seigneur — fut la première à ressentir le coup de la colère de Dieu. Les anciens, ceux à qui Dieu avait donné une grande lumière et qui s'étaient tenus comme gardiens des intérêts spirituels du peuple, avaient trahi le dépôt qui leur avait été confié. Ils avaient adopté la position selon laquelle nous n'avons pas à nous attendre à des miracles ni à la manifestation marquée de la puissance de Dieu comme aux jours passés. Les temps ont changé. Ces paroles fortifient leur incrédulité, et ils disent : Le Seigneur ne fera ni bien ni mal. Il est trop miséricordieux pour visiter son peuple par le jugement. Ainsi, « Paix et sûreté », tel est le cri d'hommes qui n'élèveront plus jamais la voix comme une trompette pour montrer au peuple de Dieu ses transgressions et à la maison de Jacob ses péchés. Ces chiens muets qui ne voulaient pas aboyer sont ceux-là mêmes qui ressentent la juste vengeance d'un Dieu offensé. Hommes, jeunes filles et petits enfants périssent tous ensemble. »

“அரவரப்பான சயெல்களுக்காக விசுவாசிகளானோர் நடுங்கசிந்த அலறி அழுககொண்டிருந்தனர்; அவை வரையறுக்கப்பட்ட மனிதக் கண்களுக்கு தரெந்தகொள்ள முடிந்த எல்லாவற்றும் ஆகும். ஆனால் மிக மோசமான பாவங்கள், பரிசுத்தமும் தூய்மையும் உடைய தவேனடைய பொறாமையைத் துண்டின அவைகள், வளெிப்படுத்தப்படாதவையாக இரந்தன. இரதயங்களை ஆராய்கிற மாபரெம் ஆராய்ச்சியாளர், அக்கிரமத்தகைச் செய்பவர்கள் இரகசியமாகச் செய்கிற ஒவ்வொரு பாவத்தையும் அறிந்திருக்கிறார். இவ்வாறானவர்கள் தங்களுடைய வஞ்சகங்களில் தங்களதைப் பாதகாப்பாக உணரத் தொடங்குகிறார்கள்; மலேம், அவருடைய நீடிய பொறுமையினால், ‘கர்த்தர் காண்கிறதில்லை’ என்ற சொல்லி, அவர் பூமியை விட்டவிட்டாரென நடந்த கொள்கிறார்கள். ஆனால் அவர் அவர்களுடைய வஞ்சகத்தை வளெிக்காட்டுவார்; அவர்கள் மிகுந்த கவனத்தடன் மறத்தைவதைத் அந்தப் பாவங்களை, பிறரின் முன்னிலையில் வளெிப்படயாகத் திறந்த காட்டுவார்.”

“Ei minkäänlainen aseman, arvon tai maailmallisen viisauden ylemmyys, ei mikään pyhä virka, varjele ihmisiä uhraamasta periaatetta, kun heidät jätetään oman petollisen sydämensä varaan. Ne, joita on pidetty kelloisina ja vanhurskaina, osoittautuvat luopumuksen yllyttäjiksi sekä välinpitämättömyyden ja Jumalan armolahjojen väärinkäytön esikuviksi. Heidän jumalatonta vaellustaan Hän ei enää kauemmin siedä, ja vihassaan Hän kohtelee heitä armahtamatta.”

[illegible]

Le livre entier d'Ézéchiél s'inscrit dans le contexte de la destruction de Jérusalem. Dans le témoignage d'Ézéchiél, le siège de Nebucadnetsar, qui dura un an et demi, est expressément signalé; mais l'« application plus directe » de l'avertissement de Jésus en Matthieu vingt-quatre concerne les derniers jours. Dans Ézéchiél, cette ligne de vérité se trouve au chapitre vingt-quatre.

15 janvier 588 av. J.-C.

بەرلەقمۇڭ ئېلىتنىڭ، رەشىد نىم رەشاعەل مويلا يىف، رەشاعەل رەشىد يىف، ئەسەتال قەنىسلا يىف آددجىم
ئىلە لىزىن دىق بابا كۆلمەن؛ «نەيىب مويلا اذە، مويلا مەسا كۆسەنل بىتكە، ناسنەل انبا اي قۇلئاق
2، 1: 24 لايقىزچ. نەيىب مويلا اذە يىف مىل شىرۇ

ಈ ದಿನಾಂಕದಂದು, ಇದು ಇತರ ಬ್ಯಾಬಲಿನ ಸಾಕಷೆಗಳ ಮೇಲೂ ಸ್ಥಾಪಿತವಾಗಿರುವುದರಿಂದ, ಹದಿನೆಂಟು ತಿಂಗಳ ಮುತ್ತಿಗೆ ಆರಂಭವಾಯಿತು. ಆ ದಿನಾಂಕದಂದು ಯೆಹಜಕೇಲನೆಗೆ ಬಂದ ಯೆಹೋವನ ವಾಕ್ಯವು ಕುದಿಯುವ ಪಾತರೆಯ ಚಿತ್ರಣದೊಂದಿಗೆ, ಅದರ ನಂತರದ ಮಹಾ ಅಗನಿಯೊಂದಿಗೆ ವೆವರೆಸಲ್ಪಟ್ಟ ರಕ್ತಪಾತದ ನಗರದ ಉಪಮೆಯನ್ನು ಒಳಗೊಂಡಿತ್ತು. ಆ ಉಪಮೆಯು ಸಪ್ತಪಟ್ಟವಾಗಿ ಯೆರೂಸಲೇಮಿನ ಮೇಲಿನ ನಯಾಯತೀರಪನನು ಪರತೆನೆದಿಸುತ್ತದೆ; ಮತ್ತು ಅದೇ ಅಧ್ಯಯಾದಲಿ, ಅಂತಿಮವಾಗಿ ಪರಿಶುದ್ಧಾಲಯವನ್ನು ನಾಶಮಾಡುವ ಮುತ್ತಿಗೆ ಆರಂಭವಾಗಿದೆ ಎಂಬ ಸಂಕೇತವಾಗಿ, ಯೆಹಜಕೇಲನ ಹೆಂಡತಿ ಆಕಸ್ಮಿಕ ಪರಹಾರದಿಂದ ಸತ್ತಳು ಎಂಬುದೂ ಅನಂತರ ಬರುತ್ತದೆ.

E também veio a mim a palavra do Senhor, dizendo: Filho do homem, eis que tiro de ti, com um golpe, o desejo dos teus olhos; contudo não lamentarás, nem chorarás, nem te correrão as lágrimas. Suspende o clamor, não faças luto pelos mortos; ata o teu turbante sobre ti, e põe os teus sapatos nos pés, e não cubras os lábios, nem comas o pão dos homens. Assim falei ao povo pela manhã; e à tarde morreu minha mulher; e, pela manhã, fiz como me foi ordenado. Ezequiel 24:15–18.

Lè sa a, pèp ki te bò kote Ezekyèl yo te mande siyifikasyon parabol la ak lanmò madanm li.

Na ndị mmadụ siri m, I gaghi agwa anyị ihe ihe ndị a bụ nye anyị, na ị na-eme otú a? Mgbe ahụ azara m ha, Okwu Jehova biakwutere m, si, Gwa ụlọ Izrel okwu, Otu a ka Onye-nwe Jehova kwuru; Lee, M ga-emebi ebe nsọ m, ịdi ebube nke ike unu, ọchịchọ nke anya unu, na ihe mkpuru obi unu na-enwe ebere n'ebe ọ nọ; ụmụ unu ndị ikom na ụmụ unu ndị inyom unu hapuru ga-ada site n'mma agha. Ezekiel 24:19–21.

قارالوا «وسوزراً نني رلزؤگ نَس» مد یسیکیا ره نیسَدَقَم هلیا یرتصع نیلی ییقزح ،تیا ژاساڤ نی یی عت ی نی یی یدتئ ا ماود یآ زی کَس نوا نین برصاحم یرل یی چخ یرات سَدَقَم باتک .ریل یی دئ ا نی یی عت ماود لیا درؤد ردق هلیا ج70 ن دلیا ج66 یرل برصاحم نوسوتیت و سویی طسَق ی کوبل اح ،رل ردئ ا و چوا ی باسح قیق د نین امز نالوا ردق مَبِی رخت ن دنیس برصاحم کُلیا نوسویی طسَق .ری دشی مَتئ ا لام عتسیا خوچ ن ا مدسَدَقَم باتک ،وب ی ک – مدنل یی دئ ا قیبطت «باسح لیماش» نکل ،ری دلیا می رای ،کَمَل یب ونوغودلوا رب تعم اد نی باسح ی کُلیا ره .رولوا لیا درؤد وب – ری دق یی بطت نانولوا .ری ریئ و ناکم هزی می مَرؤگ لیا درؤد ده مه ،لیا می رای و چوا مه ردق اسوتیت ندسویی طسَق

Nous avons deux témoins de la loi du dimanche dans les deux destructions de Jérusalem, et les détails de ces deux récits doivent être appliqués à la loi du dimanche qui s’approche rapidement — lorsque Laodicée est vomie de la bouche du Seigneur. Le commencement du siècle de Nebucadnetsar est marqué par la mort de la femme d’Ézéchiél. À sa mort, il fut ordonné à Ézéchiél de ne pas porter ouvertement le deuil, car il était le signe des Juifs emmenés en captivité.

Kutanga kw’igihe cy’imyaka ine kuva mu wa 66 kugeza mu wa 70 kurangwa n’ikimenyetso cy’igisesengurizo giteza kurimbuka, ari cyo kimenyetso cyari icy’abakristo b’i Yerusalemu cyo guhunga.

Ita, na veika ca vakasisila ni veivakarusai, sa tukuna ko Taniela na parofita, ni sa tu ena tikina tabu, (o koya sa wilika, me kila:) O koya gona, me ra dro ki na veiulunivanua ko ira sa tiko e Jutia. Maciu 24:15,16.

Lamorë hiṇe be wadī e wadī moyŷa e mum, e lamorë didī dīn fow dī ndaarata “maande” e fuddŷorde lamorde ndee. Nde Hezekiyel wadī feere ko maayde debbo makko e ko wadī dūm mo wadī alaa sunnaaki e ngam makko, o feeri dūm kanko e ndeen o winndi:

N’otu a, İzikiel buṛṛu unu ihe iṛiba ama: dī ka ihe niile o meworo ka unu ga-eme; ma mgbe nke a ga-emezu, unu ga-ama na Abū m Onyenwe anyị Jehova. İzikiel 24:24.

Ezekiel inoiz no vadiko adofe ka je anenese de Jerusalem ke asoredan no see a erebeba ntem ara no ne akyiri yi nkoasom a wode won beko Babilon mu no. Ahunahuna a wofre no see mu akyiwade no ho nsenkyerenne a Daniel kaa ho asem no ye kokobo se wonnguan see no, nanso atwaabom abien no nyinaa wo nsenkyerenne bi wo mfiase.

ऐतवारको चाँडै आउँदै गरेको व्यवस्थाभन्दा अघि एउटा भवष्यसूचक घेराबन्दी हुनेछ, र इजकएिलकी पत्नीको मृत्यु लाओदकियाको सातौँ-दनि एड्भेन्टसिट मण्डलीलाई पूरणरूपमा पार गरसिकएको छ भन्ने प्रतीक हो; जबकि इजकएिल एक लाख चवालीस हजारको प्रतीक हुन्, र घेराबन्दीको आरम्भमा उठाइने ध्वजको पन प्रतीक हुन्। इजकएिल बाबेलको घेराबन्दीको आरम्भमा एक लाख चवालीस हजारका ध्वज हुन्, र आरम्भमा हुने उजाड पार्ने घृणति वस्तुको चनिह रोमको “चनिह” हो। एउटा चनिहले भतिरी चेतावनीतरफ संकेत गर्छ र अर्कोले बाहरी चेतावनीतरफ। नसिसन्देह ईस्वी 66 मा खरीष्टयिनहरूलाई एउटा चेतावनी दिएको थियो, तर चेतावनीको चनिह रोम नै थियो। बाबेलको वनिशमा दिएको चनिह इजकएिलकी पत्नी थिइन्। रोम त्यो वर्ग हो जसले पशुको छाप ग्रहण गर्छ, र इजकएिल तनिको चनिह हुन् जसले परमेश्वरको छाप ग्रहण गर्छन्।

दुई समाप्त अवधिरू

మొదటి ముట్టడి పదేదినేమిదీ నలలుకొననగిందీ, రెండవ ముట్టడి నలుగు సంవత్సరలుకొననగిందీ. ఈ రెండు ముట్టడులకూ అంత్యదినలో వటి “మరింత వరత్తుకొస్తున్న” నొరవేర్లు లభిస్తున్నాయి; అంతేకక, ఈ రెండు ముట్టడులూ వరకటన గొరంథము తొమ్మిదవ అధ్యాయము పదిహేనవ వచనములేనున్న మాడువందల తొంభై ఒక సంవత్సరలు మరియు పదిహేను దినముల వరవచనముతో నేరుగా సంబంధించియున్నవి.

Ìbèrè oṣù márùn-ún ti Ìfihàn orí kẹsàn-án, ẹsẹ kẹwàà, ní itàn kan tí ń samisi àkókò ọdún mètàlélógbòn, tí ó parí ní idótì ọdún mērin, èyí tí ó ní ìbásepọ̀ pẹ̀lú nọmbà mètàlélógbòn, tí ó sì fi ìdide Islam hàn. Ìdótì ọdún mērin yẹn ní ìbámu rẹ̀ nínú itàn tí ó bẹ̀rẹ̀ nígbà tí (oṣù márùn-ún) ọdún ọgọ̀rùn-ún kan àti àádọ́ta parí, tí ọdún ọ̀dúnrún mēta àti mọ̀kàndínlógójì pẹ̀lú ọ̀jọ̀ mẹ́ẹ́dógún sì bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ ní ọ̀jọ̀ 27 Oṣù Keje, 1449, àti ní ọdún mērin lẹ́yìn náà, Islam mú ìdótì ọ̀jọ̀ márùn-ún-dín-lógóta wá sí Constantinople, èyí tí ó parí ní ọ̀jọ̀ 29 Oṣù Karùn-ún, 1453.

ਜਦੋ 27 ਜੁਲਾਈ 1449 ਨੂੰ ਸ਼ੁਰੂ ਹੋਈ ਸਮੇਂ ਦੀ ਭਵਿੱਖਬਾਣੀ 11 ਅਗਸਤ 1844 ਨੂੰ ਸੰਪੂਰਣ ਹੋਈ, ਤਦੋ 1840 ਤੋਂ 1844 ਤੱਕ ਪਹਿਲੇ ਅਤੇ ਦੂਜੇ ਦੂਤ ਦੀ ਚਲਹਲ ਦੇ ਚਾਰ ਸਾਲ 1333 ਤੋਂ 1337 ਤੱਕ ਦੇ ਚਾਰ ਸਾਲਾਂ ਦੇ ਘੇਰੇ ਨਾਲ, ਅਤੇ 1449 ਤੋਂ 1453 ਤੱਕ ਦੇ ਚਾਰ ਸਾਲਾਂ ਦੇ ਅਰਸੇ ਨਾਲ ਵੀ ਇਕਸਾਰ ਹੋ ਗਏ। ਇਹ ਤੰਨਿ ਸਾਖੀ, ਜੋ ਸਭ ਇੱਕੋ ਹੀ ਭਵਿੱਖਬਾਣੀਕ ਰੇਖਾ ਦੇ ਸੱਧੇ ਅੰਗ ਹਨ, ਇੱਕ ਪੁਰਤੀਕਾਤਮਕ ਚਾਰ-ਸਾਲਾ ਅਰਸੇ ਨੂੰ ਦਰਸਾਉਂਦੇ ਹਨ, ਜਦੋਂ 1840 ਤੋਂ 1844 ਤੱਕ ਪਹਿਲੇ ਅਤੇ ਦੂਜੇ ਦੂਤ ਦੀ ਚਲਹਲ ਤੀਜੇ ਦੂਤ ਦੀ ਚਲਹਲ ਦੇ ਇਤਹਿਾਸ ਵੱਚਿ ਦੁਹਰਾਈ ਜਾਂਦੀ ਹੈ। ਇਹ ਤੰਨਿ ਸਾਖੀ ਇੱਕ ਲੱਖ ਚੁਆਲੀ ਹਜ਼ਾਰ ਦੇ ਇਤਹਿਾਸ ਵੱਚਿ ਚਾਰ ਸਾਲਾਂ ਦੇ ਘੇਰੇ ਦਾ ਪੁਰਤੀਰੂਪ ਹਨ। ਉਹ ਚਾਰ ਸਾਲਾਂ ਦਾ ਅਰਸਾ 66 ਅਤੇ 70 ਵੱਚਿ ਯਹੂਸਲਮ ਦੇ ਘੇਰਿਆਂ ਦੁਆਰਾ ਵੀ ਦਰਸਾਇਆ ਗਿਆ ਹੈ।

Èkọlẹ afọ mērin ahụ Cestius malitere n’afọ 66, ma Titus mechaa ya n’afọ 70, na-emepụta akara alpha na akara omega maka oge afọ mērin. Oge ahụ kwa ka a na-anọchi anya ya dika afọ atọ na ọkara, nke n’aka nke ọzọ kwekọrọ na afọ amụma atọ na ọkara nke Rome nke ndị poopu zọpịara ụlọ nsọ ahụ.

Tetapi pelataran yang di luar Bait Suci itu biarkanlah, dan jangan mengukurnya; sebab itu telah diberikan kepada bangsa-bangsa lain; dan kota suci itu akan mereka injak-injak empat puluh dua bulan lamanya. Dan Aku akan memberi kuasa kepada kedua saksi-Ku, dan mereka akan bernubuat seribu dua ratus enam puluh hari lamanya, berpakaian kain kabung. Wahyu 11: 2, 3.

Et ils tomberont sous le tranchant de l'épée, et ils seront emmenés captifs parmi toutes les nations ; et Jérusalem sera foulée aux pieds par les Gentils, jusqu'à ce que les temps des Gentils soient accomplis. Luc 21:24.

زمری یثلا قءمئل «لماشل ريغ» و «لماشل» باسحل نم الك مدختسأ يئنأ لىل ريئشأ نأ يوررضلا نم ن يقي بظت نأ ن يبي اذهو . س طي تب صا خ ل اغي موال زمر لىل سويئس سب صا خ ل اقلال زمر اهيل ل تالاقم لبق) انرظن امدن ع لبق نم يباتك ل ادبمل اذه انلوانت دقو . دحاو خيراتب امله يثمت متي نمزلل يل جتل ل ب ج لىل هل حرو (ساي ناب) س بل ي ف قيرص ي ق لىل عوسي قرايز ني ب قءملا ي ف (قريئك م اي أ قني امث ام دحا ل جسيو ، ام اي أ قئس ناي باتك ناب تالك ل جسيو .

နှစ်ရက်ခြောက်လွန်သောနောက် ယရှေ့သည် ပတေရှု၊ ယာကုပ်နှင့် သူ၏ညီ ယောဟန်ကို ခေါ်ဆောင်၍ သီးခြားနေရာရှိ မငြိမောတောင်ပေါ်သို့ တက်စတေ့မူ၏။ မသု 17:1။

Na baada ya siku sita Yesu akawachukua Petro, na Yakobo, na Yohana, akawapeleka juu mlimani mrefu peke yao; akageuka sura mbele yao. Marko 9:2.

Ka kpóm bá fɛn gbɛn àtɔn-nyenen ɲmáa bɛn wàà yì, ɔ̀ kà Pita, Yohan, ní Yakobò, à nà kò soro lee né ɔ̀ sùò. Luka 9:28.

ការបំផុសព្រឹត្តិការណ៍យូសាឡីមមានការអនុវត្ត «ដោយផ្ទាល់ជាង»
មួយចំពោះថ្ងៃចុងក្រោយ ហើយការបំផុសព្រឹត្តិការណ៍មានសក្តិសិទ្ធិ
ដល់តំណាងដោយហាប៊ីឡូន និងរ៉ូម។ សក្តិសិទ្ធិទាំងពីរនេះសុបិន្តនឹងគ្នា
ប៉ុន្តែផ្តល់លក្ខណៈព្យាករណ៍ខុសៗគ្នា និងចាំបាច់ ដើម្បីពង្រីកសេចក្តីពិត។
ការឡើងមកទីផ្ទះដោយរ៉ូម (66 ដល់ 70) មានរយៈពេលបួនឆ្នាំ
ដល់តំណាងថ្មីបីឆ្នាំកន្លះផងដែរ។
រយៈពេលបីឆ្នាំកន្លះនេះគឺជាប្រជាប្បិដ្ឋភាពនឹងការដាន់ឈូលីទីសក្ការៈ និងកងទ័ព
ដល់ស្រុកសម្បូរដោយទាំងសាសនាបូជាព្រះក្នុងក្រុមលាម និងអំណាចហ្នាប។
ការដាន់ឈូលីដោយអំណាចហ្នាបមានរយៈពេលបីឆ្នាំកន្លះជានិមិត្តរូប
ដូចដល់ស្រុកសម្បូរបង្ហាញជាក្បួនដោយរយៈពេលបីឆ្នាំកន្លះតាមពិត
ក្នុងការឡើងមកទីផ្ទះដោយរ៉ូម។

Sie vierjährige Belagerung steht auch in Verbindung mit den Vierjahresperioden, die mit der prophetischen Linie verknüpft sind, welche die Erhebung des Islam und danach die Erhebung der Bewegung sowohl des ersten und zweiten als dann auch des dritten Engels kennzeichnet. Von Cestius bis Titus überschneidet sich mit dem Rad des päpstlichen Rom und auch mit dem Rad des Islam. Das Rad Roms und die dreieinhalb Jahre von Cestius und Titus überschneiden sich mit den symbolischen dreieinhalb Jahren des päpstlichen Rom und kennzeichnen so die beiden Einheiten des heidnischen und des päpstlichen Rom. Das Rad des Islam ist durch dieselbe Geschichte verbunden, verstanden als vier Jahre; doch ebenso wie beim Rad Roms in jener Geschichte ist der Islam mit einer zweiten Macht verbunden, die dem Rad des Islam untersteht—nämlich dem Adventismus. Die Periode von dreieinhalb Jahren stellt Rom in beiden seinen Phasen dar, und die vierjährige Periode stellt den Islam und den Adventismus dar. Heidnisches und päpstliches Rom können prophetisch nicht voneinander getrennt werden, und ebenso wenig können Islam und Adventismus voneinander getrennt werden.

Ceci exige prophétiquement que, lorsque nous considérons le siège de Babylone, deux conceptions du temps soient discernées dans l'illustration du siège de dix-huit mois. Deux représentations du temps dans le siège amené par Rome exigent prophétiquement deux représentations du temps dans le siège amené par Nebucadnetsar. Le siège de dix-huit mois de Nebucadnetsar peut également être compris comme un symbole d'un an et demi. Dix-huit mois équivalent à un an et demi, et un an et demi peut s'exprimer comme 1,5 an. Le siège de Nebucadnetsar fut à la fois de dix-huit mois et de un virgule cinq (1,5) an.

De achttien maanden hebben betrekking op de macht die Jeruzalem zou vertrappen, en de 1,5 jaar hebben betrekking op de islam. Het profetische berekeningswiel dat achttien maanden aanwijst, identificeert Babylon, en het andere profetische berekeningswiel identificeert de islam. Wij hebben nog geen uiteenzetting gegeven van de wijze waarop wij komen tot de toepassing van de 1,5 jaar in

verband met de islam, maar er dient te worden opgemerkt dat de twee tijdsberekeningen in de door Rome teweeggebrachte verwoesting verbonden zijn met het profetische wiel van Rome (zowel heidens als pauselijk), en de andere berekening verbonden is met het profetische wiel van de islam. Deze kenmerken worden gevonden in zowel de alfa- als de omega-verwoesting van Jeruzalem.

Ang apat-na-taóng pagkubkob sa Jerusalem sa panahon nina Cestius at Titus ay kumakatawan sa pagwawakas ng isang makahulang hanay na nagsimula sa isang tatlumpu't walong taóng yugto na nagtapos sa isang apat-na-taóng pagkubkob na sumasagisag sa pag-aangat ng Islam, at ang pangwakas na apat-na-taóng yugto sa mismong gayunding hanay ay kumakatawan sa pag-aangat ng watawat ng isang daan at apatnapu't apat na libo.

We will continue these things in the next article.